

கனம் முக்குள மாற்றுவதைச் சுருப்பியோப்பதற்கிடையில் நிலைப்படியாட்டு மாற்றும் : முனிமியக் குக்கல் குறைப்போய்ப்பகுப்பினால் குழுவு

சுருப்பியகுல குக்கல்  
போக்குவரதை பார்தி

### ஆம்புத்துக்கல்

நிலைப்படியாட்டுக் குக்குவானது குவுக்கூச மட்டத்தில் செயற்கிழவில்க ஆம்புத்துக் கூசுகளை இன்றியையாற்றாக அமைவின்றும், முனிமியியாப்பு செயல்முறை மாற்றுத்தினால் ஏற்படும் அரசியல், சமூக, பொறுத்தாரு விவரங்களை விஷாக்குவதற்கும் நிலைப்படியாட்டு முறையைகள், மாற்றுகள் என்பதற்காக கூவிடுவதற்கும் கிளங்கிச் சொல்வதற்கும் அதிகரிப்பதற்கும், ஒன்றத்துக் கொல்வதற்கும் நிலைப்படியாட்டு காந்த ஆம்புகள் இன்றியையாற்றாக அமைவின்றும் நிலைப்படியாட்டு மாற்றப்படுப்பாற்கூடிய நிலைப்படியாட்டு மாற்றுத்தினால் குழுவுகள், குருக்குத்தாருகள், நிலைப்படியாட்டு விவரக் கார்த்த தகவல்களைப் பெற்றுக் கொள்கூடியதற்காக இருப்பதுடன், இந்தகண் குழுக்கட்டாக பூக்கூலையிட்டத்தில் நிலைப்படியாற்றுவதும், நிலைப்படியாற்றுத்துவம், நிலைப்படியாற்றுத்துவம் எடுத்து, ஏற்று கூறுக் காதுகூடிய நிலைக்கூடிய நிலைப்படியாட்டு செயல்முறைகள் என்பதற்காக வேற்கொள்ளுமிருப்பும். அந்தவகையில் இங் ஆம்புகளுது கண்டிக்குள பதிவைகள் ஏற்பாடுப்படுத்துக்கூடு காலம் ஏற்பட்டு வரும் நிலைப்படியாட்டு மாற்றுத்தினால் இடம்பெற்றுக்கொண்டு அனை கார்ப்பாகவும் வாச்சுப்படுத்துக்கூடிய எதிர்காலத்தில் இப்பகுதியில் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஏற்படுவேற்கூடுது விழிப்புயைத்தினால் ஏற்படுத்துவதுடன் பறவைகள் ஏற்கொண்டுத்தில் நிலைத்திருப்புக்கிணங்கப் பெற்றும் இவ்வகுடுமூலம் வேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடவிளைக்கப்படுகள், நிலைப்படியாட்டுப்படம், செய்மதிலிம்பும் ஆம்புத்துக்குள நிறுத்தானமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நிலைப்படியாட்டுவகை ஒருங்குக்கொள்ளியப் படுத்திக் கொள்வதற்காக கா அவதானமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. செக்கிக் கப்பட்ட தாங்கள் முனிமியில் தகவல் முறையை, குளிரிமியர் முறையை என்பதற்குக் கட்டா படுப்பாற்க செய்யப்பட்டன. இவற்றினுடைய ஆம்புப்பகுதியில் 1980 களிலிருந்து 2018 வரையான காலப்பகுதிகளுக்கிணங்க விழும் எங்கப்பட்டுள்ள நிலைப்படியாட்டு மாற்றுக்களை கட்டுவ நிலைப்படும் அனை கார்ப்பியாகவும் பெறக் கூடியதற்காக இருக்கிறது. இதனால் ஆய் அப் பகுதியில் நிலைப்படியாட்டில் ஏற்பட்ட மாற்றுகள் கொட்டபில் குறிமியான முடிவுகளை அடையாளப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. ஆம்பின் முடிவில் ஆம்புப்பகுதியின் நிலைப்படியாட்டு வகைகளில் உயிர்ப்பாக்கங்களையும் காட்டு விழும் பகுதியில் உயிர்ப்பாக்கங்களையும் காட்டுவதற்காக நிலைப்படியாட்டு வகைகளில் உயிர்ப்பாக்கங்கள் காட்டுத்திருப்பதுடன் இங் இயற்கை பாதுகாப்பு மிருதாக்களில் மனித செயற்பாடுகள் ஒழிப்பாக ஒடுமிருப்புக்கள், கட்டிடங்கள், பொக்குவரத்துக்கள் என்பன அதிகரித்து வருகின்றனம் அகட்டமானப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் அருகிக்கும் இயற்கை பாதுகாப்புப் பிரதேசங்களில் அபிவிருத்தி செயற்பாடுகள்

காரிப்பில் வளைக்கும் குழந்தை தீங்கு பயக்காத வளைவில் ஜனவரி/பெப்ரவரி மாதங்கள் இங்கூட்டுவது விவரத்தைக் குறிக்கிறது.

**திருத்தசோதன:** புதியியல் தொலை முறையை, இயங்கை பாதுகாப்பு பிரதிகாலம் நிலப்பவன்பாட்டு மற்றும் பறவைகள் ஏற்றுவைக்

### அறிமுகம்

மனித வாழ வாதாரத் திற் கும் அபிவிருத்திக்கும் அடிப்படைகளை இயங்க வளைக்கும் குழந்தை நிலப்பவன் நிலப்பவன்வை என்பது புலி ஒழு சுரியை ஏற்றுவதை ஓதுப்பிடிப்புக்காகக் குறிப்பதுடன் இது நிலப்பவன்வையை விரித்த ஒதுவைக்கும்காக பயன்படுத் தல்லிக் கோது நிலப்பவன்பாடு என்றும் வளையுத்தமிப்புக்கிறது. நிலப்பவன்வையை அம்மது நிலப்பவன் பட்டின் அனை மற்றும் பாதுகாப்பிலிருந்து மற்றும் மற்றும் நிலப்பவன்பாட்டு மற்றும் என்பவன்பாட்டிற்கும் இடையாகவும் கார்த்தியாக்கும் காலத்துக்கு காலம் அடிப்படைப்படுத் தல்லிக்கிற மாற்றுக்கணவும் நிலப்பவன்பாட்டு மற்றும் கோதுப்படுத்து விருது (Lambin & Ehrlich, 1997). வேறு பட்ட இயங்க ஏறத் தோறும்போது நிலப்பவன்வையை அம்மது வேறு பட்ட ஓதுப்பிடிகள் பயக்கப்படுவதின் விளைவைக்கும் நிலப்பவன்பாடு மற்றும் நிலப்பவன்வைகள் காலத்துக்கு கால கட்டுப்பக்களின்பட்டிற்கு அடுத்திருப்பது (Li-yuan et al., 2003). இன்வாரா நிலப்பவன்பாடு மற்றும் நிலப்பவன்வையை உறுப்பும் மற்றுமானது சோதிப்பு எதிர்த்த குறிப்பி செய்தியாக உயிரில்லை என்று விவரித்து கொண்டிருக்கிறார்கள் (Li-yuan et al., 2003).

தாங்கல் ஒதுக்குதலைகள் அவையும் (Lambin, & Ehrlich, 1997), இஞ்சில்லை நெடுங்கால அபிவிருத்து வழும் காலத்துப்போன்ற அபிவிருத்தியைக்கும் கட்டு ஒதுக்கை என கட்டுக்காரியம் நிலத்திற்கான நெடுங்கால அபிவிருத்து வழுமின்றது. இதன்காரணமாக நிலம் கோதுப்பாடு பயக் கட்டுப்படுத்தும் கோது இயங்கினால் கால் கொலை, வளைகள் மற்றும் குழல் கார்த்தியாக்கானத் தல்லிக்கு அடிப்படைப் பட்டினப்படுத்துகிறது. அதைகையில் புலி ஒழுவெடுப்பதை விடவாக கோதுப்பாடு மற்றும் கோதுப்பாடுகளுக்கும் இயங்கை கோதுப்பாடுகளுக்கும் இடைவிளையைக் கொட்டுகிறப்பினால் பரித்துக்கொள்ள இல்லியங்கமாகதானதும். இத்தகைய கொட்டுகிறப்பாட்டுப் பாதுகாப்பு பரித்துக்கொள்ள விடுவது வளைகளை முகாகை கோது கோதுவதற்கும் நிலப்பவன் பட்டினப்படுத்தும் கொலைகளை அவையும் (Wang et al., 2015). நிலப்பவன்பாட்டு மற்றும்கணக்கு அடிக்கு கொண்ட கொலைவது கொலைவது நிட்ட மிட்ட மேற்படுத்து, அபிவிருத்தி கட்டுப்புக்காக்கி, கொள்கைகள் குறுக்கும் மற்றும் கட்டுப்பக்கப்படு விடுத்திகள், விழிப்புக்காரியமில்லைப்பாடு என போதிருவதற்கு இன்றியானதாக என விடுவதற்குமின்றது. இதிலியல்பவன்பாட்டு மற்றும்கணக்கு அடிக்குக்கொள்வதற்கும் பக்கொடுத்து கூடிப்பதை பயன்படுத்தப் பட்டு அடுத்திருக்க. ஓதுப்பையெடுப்பதும் இலாங்கெட் கோதுப்பாடு கொலைகளும் நிலப்பவன்வை மற்றும்

தென்னாந்திரப்பகுதியை கடங்கிறது  
நாட்டு அதற்கென் ஏதிலியர்கள் மாற்றுவ  
ஒன்று விவரிப்பதற்கும் உத்திரவும்  
உணர்வு. அதனால்கூட என்னிச்சியில் வை  
மாற்றுவதற்கும்பொலி தூப்பிள்ளை விழுதில்  
கொண்டிருக்கிறது. குறிப்போன  
தென்னாந்திராவு ஏற்றும் நிலப்பாய்க்குட்டு  
உத்திரவுகளை மதுவிடும் செய்திகள்  
பாதுபாட்டுத்து முதலிய ஏற்றும் பாதுபாட்டு  
ஏற்றுப் பிரதிவிய ஒப்பிட்டு முறைகள்  
ஒதுவாக பிரசேரிக்கப்படுகின்றன<sup>(Li et al., 2004; Rundquist et al., 2001; Zhang et al., 2000)</sup>. ஒழுங் பாதுபாட்டுக்குப்  
உத்திய ஒப்பிட்டு முறைகளில் விஸ்ப  
வெளுவுத்தீர் முறை (Campbell & Wynne,  
2011; Yang & Lo, 2000), விஸ்ப விளிமீன்  
முறை (Chen & Yang, 2001), பிரதான  
ஏற்றுப் பாதுபாட்டுத்து பிரதிவிய  
ஒப்பிட்டு முறைகளில் மற்ற காலிப்  
பாதுபாட்டுமுறை (Michalek, 1993), மற்ற  
அடிக்காலிகள் பாதுபாட்டு குட்டைங்  
நிலப்பாய்க்குட்டுக்காலினாலும் அனைவர்  
எது மற்றும் ஒத்தைங் நிலப்பாய்  
பாட்டு காலிகளிலும் இயக்க அனை  
விதம் மேற்கூர் நிலப்பாய்க்குட்டு மற்ற  
நிலப்பாதுபாட்டு (Shi et al., 2011; Guobin &  
Lesheng, 2010) ஆகிய அனைவரும்  
தூப்புறைகளும் குறிப்பிட்டுக்கொண்டு  
இருப்பார்கள் நிலப்பாய்க்குட்டு மற்றும்  
மொத்த காலிகள் முறையிலும் மற்றும்  
பிரதிவிய விளிமீன் அனைவரும் முறையிலும்  
ஒத்தைங் நிலப்பாய்க்குட்டு என்பது  
நிலப்பாய்க்குட்டுக்காலினாலும் அனைவர்  
எது மற்றும் ஒத்தைங் நிலப்பாய்  
பாட்டு காலிகளில் இயக்க அனைவரும்  
ஏற்றுப் பாதுபாட்டுக்காலினாலும் அனைவரும்  
ஏற்றுப் பாதுபாட்டுக்காலினாலும் அனைவரும்  
ஏற்றுப் பாதுபாட்டுக்காலினாலும் அனைவரும்

பெருமளவில் ஏற்பட்டு வருகின்றன.  
ஏற்பிப் பாக இவற்கை பாதுகாப்பு  
பிரதோஷங்களில் இந்தையை குழுவில்  
மாற்றுவான் அதை நிலமீன் ஏற்பட்டது  
ஏதாக அனைவரும் இயக்க பாதுகாப்பு  
பிரதோஷங்கள் கவித்ரிப்பானாலோ நிலைக்  
தூக்காகவும் கவித்ரிகளில் பாதுகாப்பின்  
காரிச் சார்புகளுக்காகவும் நிலைமை  
ஏற்றுப் பாதுகாப்புக்குப் பிரதோஷங்கள்  
கவித்ரிப்பானாலோ பாதுகாப்பிற்கும்,  
குழுவில் இணைவினைப் போன்றுக்கூடிய  
வகையிலும் உள்ளது குழுக்கிற்கு  
நிலைக்கு நிர்ணக்கூடிய குழும் என்  
கோவையை வழங்குவதாகவும் அனைவர்  
எது (Ervin, 2003; IUCN, 2005).  
இவ்வார்தை இயக்க பாதுகாப்பு  
பிரதோஷங்களில் கொடுப்பினாலோ நிலைக்  
நிலைப்பாடைப் போன்றுக்கூடிய இந்தை  
வகையாகதாகவும் எனிலும் இந்தையை  
மாற்றுவில் மாற்று விழுதுப்பதாக  
பொறுப்பாகக் கூட்டுப்பாதுகாப்புக்கு  
வகையில் இயக்க பாதுகாப்பு  
பிரதோஷங்களில் மாற்றுது அத்துறவிய  
பொறுப்பாடுகள், ஆக்ஸிஜின்புக்கள்,  
அனிமிகுதி பொறுப்பாகக் குறித்து  
ஏற்கின்றன. நில்லைகளைக்கூடி, குழுமி  
வகையாகவும், முறையாக்குவது கூவத்துக்  
காலிகள் ஏற்படுவதாகும் இது இயக்க கூவத்து  
பாதுகாப்பு பிரதோஷங்களில் நிலப்பாய்  
பாட்டுத் தெரு மாற்றுக்கை  
கொடுப்பில் காலை செய்துகூட்டுவதிலும்  
ஏனை. இந்தையை பொறுப்பாடு இயக்க வகையில்  
பாதுகாப்புப் பிரதோஷங்களில் நிலைக்கிறுப்  
பின்னால் கொடுமிக்குத்தையாகவிடுகிறது. ஏற்பிப்  
பாக எடுப்பதற்கில் இயக்கப்பாதுகா  
ப்புப் பிரதோஷங்களில் நிலப்பாய்க்குட்டு  
ஏதாக ஏதுமிகுதி, மாற்று அபிவிருத்தி  
பொறுப்பாடுகள், ஆக்ஸிஜின்புக்கள், ஆக்  
பொறுப்பாகக் கேள்வி என பொறுப்பார்தி  
காலை காலத்துக்கு காலை மாற்றுக்கை


காலத்திலே ஆசிரிய முறைகள் செய்வதை போட்டியல்

நூலாக அனாத்தும் நூற்றெட்டு இடமாக விளக்குவதையும் 1938 ஆம் ஆண்டு முறைகள் அனானமாக மிகவும் எடுத்து நிவரித்து தொழிலின் முறை காலத்திற்கும் ஒரு இடமாகத்திலே உயரை கொடுப்பது என்ற இடமாகத்திலே உயரை கொடுப்பது என்ற ஒரு முறை முறைகளைக்கொண்டும் காலத்திலே நூலாக அனாத்தும் இருக்கும் ஏத்தனை 11108 ரூபாய் அரை இல் அனானமாய்வத்திலிருந்து நீண்டமானத்தும் மானிடத் தொழில்கள் அதிசிரிக்கல் விளைவாக அம்சத்துறை முதல் பாதிகளை ஏற்படுத்தக்கூடிய பார்தா மானிட தடங்கலாகான் அதி அதிக வகுக்கிறது. குறிக்கூட அதிர்ப்பு விளைவாக நிறுத்த வகுக்கூட பிரபு கண்ண அதிர்ப்பை ஏற்றுவது விருமிய அனாத்துறை வகுக்கிறது. சூழ்நிலை மத்தியிலிருந்து மத்தியம் வகுக்கூட தடங்கலாகான் அதி அதிக வகுக்கிறது என்றும் அதிர்ப்பு வகுக்கூட காலத்திலே கொடுப்பது என்றும் அதிர்ப்பை ஏற்றுவது விருமிய அனாத்துறை வகுக்கிறது.

போட்டியல்

ஒன்றி விளை, இடவிளக்கப் படங்கள், தினப்பயச்சப்பட்டுப்படம் ஆசிரிய இரண்டாம் நிலத்துரைகள் பிரதானமாகவும் கூற அவதானத்தின் மூலம் பேரவைப் பூதமினவைத்தாலும் ஆசிரியாக அந்த மூலத்தை வகுக்கூட காலத்தினால் பெற்றுக்கொண்டாற்றுகொண்ட மானிட முறைகள் பட்டியல்கள் என்றன. இடவிளக்கப் படங்கள், தினப்பயச்சப்பட்டுப்படம் என்கன் சில அனாவத்தினால்கொண்டுள்ள ஆசிரியாக ஒன்றி விளை google earth இலிருத்தும் பெறப்பட்டுள்ளன. சூரியூட் தாங்கள் குளிமில் தொல் முறையை தூப்பங்கள் மூலம் படிப்பட்டுமிகு உட்படுத்தப்பட்டுள்ளன. இத் தாங்கள் மத்தியமாக கொண்டபட்டு முன் கூறி இல் காட்டப்பட்டுள்ளது. அத்துவையில் கூற அவதானத்தின் அடிப்படையிலும் சில அனாவத்தினால்களுக்கிடையில் நீண்டமானத்தினால்களுக்கிடையில் விவரிக்கப்பட்டு படை பட்டு இருக்கிறது.

உரு 2 தொல்பொருள்பட்டு மற்றுப்படுப்பான தொகையுமெல்லை படிவ்வகு வகுக்கிறது.....



அடிப்படையிலும் விவசாய நிலைக் குடும்ப ஏற்படுக்கள், தீவிரங்கள், காடுகள், புதர்கள், தூரிசெலும், தேங்கள், கருவிளக்கள் என எடுக்கப்படுவதை நிலைப்படியாக்கப்பட்டு விவசாய அடிப்படையிலும் பட்டது. இதோடு 1960, 1987 ஆம் ஆண்டுக்குக்காண இடவிளக்கப்படிகளில் உள்ள குறிச்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்படி எட்டு நிலைப்படியாக்கப்பட்டு விவசாயத்தும் கட்டுல, என்னிசெல் தீவிரங்கள் விளக்கமளிக்கப்பட்டு படிமாதிரியாக 2014 ஆம் ஆண்டிற்கான நிலைப்படியாக்கப்பட்டுப் படித்தில் ஆய்வுப்பிரதேச எவ்வள மேற்படித்து செய்யப்பட்டு ஆய்வுப் பகுதிகளை நிலைப்படியாக்கப்பட்டது. போதும் 2018 ஆம் ஆண்டிற்கான செய்வுதி விழுமாம் அக்குறைய காலம், இறையுவதைப்படி ஒழுங்கமைப்பு என்பதற்கும் இறையுவதற்கும் காலம் கூடுதல் கால அக்குறைகளில் அடிப்படையிலும் மேற்கூறிய எட்டு விவசாய நிலைப்படியாக்குறைய கட்டுல, என்னிசெல் தீவிரங்கள் விளக்கக் கூடிக்கூடிய பட்டது. இது நிலைப்படியாக்கப்பட்டுப் படிக்குறைக்கப்பட்டு கூடுவோடு காலப்

பகுதிகளிலும் ஏற்பட்டு வந்த மாற்றங்களைக் கட்டுல தீவிரங்கள் அறியக்கூடியதாக இருந்தது இவற்றுக்கு மேலாதிகமாக நிலைப்படியாக்கப்படுவதில் அளவு, பகுதிப்பிரதேசங்களில் கூடுவிற்கர மாற்றங்கள் அவைகளைப்படியாக்கப்படுவது முறைகள் மூலம் அறியப்பட்டது. இது கட்டு கூடு கூடுவோடு நிலைப்படியாக்கப்பட்டு விவசாயத்தும் ஏற்பட்ட விவரங்கள் மாற்றங்கள் மற்றும் ஒரு நிலைப்படியாக்கப்பட்டு விவசாயத்தில் கிடைத்த காலத்தில் மின்னார் என்ன நிலைப்படியாக பாடாக மாற்றுவதறு எவ்வளவாக மாற்றுவதறு என்பதைப்பிரிவில் துவக்குவதான் மூடியுவதைப் பெறக்கூடியதாக இருந்தது. மேலும் நிலைப்படியாக்கப்பட்டு மாற்றப்படுவபால் விழுநாடா நிலைப்படியாக்கப்பட்டு விவசாயத்தில் ஏற்படுமிடங்களை மாற்றுவதை, நிலைப்படியாக்கப்பட்டு விவசாயத்தில் ஏற்படும் அதிகரிப்பு முறைம் இழப்படி கூடுவோடு நிலைப்படியாக்கப்பட்டு விவசாயத்தும் இயக்க அளவு மாற்றுவதைகள். கொத்த நிலைப்படியாக்கப்பட்டு விவசாயத்தும் விவரங்கள் மாற்ற இயக்க அளவு வித்தங்கள் கொட்டப்படுவதும் மதிப்பிடப்பட்டது. தனித்து நிலைப்படியாக பாட்டு விவசாயத்து இயக்க அளவு மாற்ற விதமானது சம்பாடு - I இல் மூலம் அறிவிடப்பட்டது.

நிலைப்படி - 1

$$K = \frac{U_h - U_s}{U_s} \times \frac{1}{T} \times 100 \%$$

நிலைப்படி - 2

$$LC = \left[ \frac{\sum_{i=1}^n \Delta LU_{i-j}}{\sum_{i=1}^n LU_i} \right] \times \frac{1}{2T} \times 100 \%$$


கிள்கு N ஆகது ஒவ்வொரு தானித் தினமியல்பாட்டு வளர்விடும் வகுபாக்கம் ஏற்பட்டு வழக்கிற மற்றுவெல்லா எனக் குறிக்கு நிற்கிறது. U.U. என்பது முறையில் அமைக்கப்படுவதற்கிணிம் ஆண்டு மற்றும் இதை தினமியல்பாட்டு வளர்விடும் குறிக்கிறதோடு எனக் குறிக்கு அமைக்கப்படும் T ஆண்டுக்காலம் வகுபாக்கான புதிர்க்கிறதோடு எனக் காட்டி 2 இந்தக் கோட்டுருப்புத்தோடு தினமியல்பாட்டு மற்று இயக்க அனுபவ மீதும் கூறும் கணிசினிடப்பட்டு. இதில் LC கட்டுமேற்குமான மின்மூலம் பட்டினம் வகுபாக்கம் ஏற்பட்டு வழக்கிற மற்று அனமினைக்கால டிரியிடம் துட்டுமூலம் கூறுகிறது. சு.L.U மற்றுவெல்பாட்டு தினமியல்பாட்டு வகுபாக்கான புது கோட்டுருப்பாட்டு வகுபாக்கான அனமினைம் குறிக்குறித்திற்கிறது. T ஆண்டுக் காலமியல்பாக்கால டிரியிடம் குறிப்பிடுகிறது.

#### தினமியல்பாட்டு மற்றும்

#### இடம் காட்டுமியல்பாட்டு மற்றும்

தினமியல்பாட்டு மற்றும் தினமியல்பாட்டு மற்றுவெல்பாடு அனமியல்பாடு மற்றும் கால்பாடு காட்டுமியல்பாடு மற்றுவெல்பாடு பெற்றுக்கொள்ளும் கோட்கோடு இவ் ஆண்டுக்கு முற்றுக்கொண்டுக்கொண்டு அத்துவமான முறையில் ஆண்டுக்குப்பதற்கிணிம் தினமியல்பாட்டுத்தோடு இடம்காட்டி பாக்குகள் கால்க்கிவில் கொண்டிப்படுத்தப் பட்டுக்கொண்டு இங்கோட்டு பெறப்பட்ட 1960, 1987, 2014, 2018 கூழும் நாங்கு காலமியல்பாட்டுக்கான இடம் காட்டுமியல்பாட்டு வகுபாக்கம் உட்பட காட்டுமியல்பாட்டு காட்டுமியல்பாடுகள்.

கடு - 3 கால்க்குறு அனமினைக்குப்பதற்கிணிம் தினமியல்பாட்டுக்கால் (1960-2018)



இங்கூக்கட்டு ஒத்து பிரச்சத்தின் நிலப்பகுதியான் அல்லது காவியமாக நிலத்தும் ஏற்பட்ட மாற்றம்களை கட்டுப் பிரியாக அறிவுக்கூட்டுவதாக இருக்கும். ஆய்வுப்படிவதினில் வட்மிக்குப்பகுதியிலும் என பிரதான வளமான வளமநிதானப்பகுதி மாற்று 1960 கல்விக்குற்று இன்றைய மூலம் வாய் வேண்டுதல் குற்றிவுகளில் மூலம் குறிப்பாக 1960 கல்வி 1647.53ha ஆக இருந்த காலாணின் அனை 2018 ஆம் ஆண்டில் 684.67ha ஆக குறைநால்தீர் மாற்று. 1960 கல்விமானிக்குறிப்புகள் கூட இப்பகுதியில் பெருமளவில் காலப்படியில்லை. பின்னர் அடுத்துவாழுகின்ற காலப்பகுதிகளில் குடிமிகுப்புகள் இப்பகுதியில் உற்படுத்தப்பட்டதுதான்.

இந்து காலாணி அழித்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் போதிகள்ளப்பட்டு வருகின்றன. 1960 கல்வி குடிமிகுப்புகள் 88.43ha ஆக காலப்பட்டது. பின்னர் 1987 ஆம் ஆண்டு தாட்டில் நிலவிய அமைவியான குழந்தை காரணமாக 240.03ha ஆக அதிகரித்திருக்க போதியும் பின்னர் இடம்பெற்ற பத்தும் காலாணிகள் 164.43ha ஆக விழுதிவடிநித்தான். அதும் நிலாணம் குறைத்த தொகைக்கு மின்டும் மின்டுட் போதிகள் இடம்பெற்றுள்ள நிலாணமாக குடிமிகுப்புகள் 202.67ha ஆக அழிக்கிறதுமாற்று. செயும் போக்குவரத்து வகைப் பிரிவை கால காலின் பால் குடிப்பகுதியில் மானிட ஆக்கிரமிப்பினால் மேற்கூற வலியுறுத்துவதாக அமைகின்றது.

**பட்டினம் 1 நிலப்பகுதியான் காலாணிகள் பட்டினம் (1960-2018)**

Land Use Types	1960(ha)	1987(ha)	2014(ha)	2018(ha)
Agriculture	1018.02	1128.48	1175.71	1138.50
Barren land	982.13	917.33	1178.66	1198.84
Coconut	12.71	10.28	1.52	2.33
Forest	1647.53	901.62	685.56	684.64
Homestead	88.43	240.04	166.48	202.61
Scrub	1059.87	1876.90	1448.47	1454.31
Water body	5901.85	5451.03	5404.58	5417.24
Wet land	398.14	583.00	1047.70	1010.20
<b>Grand Total</b>	<b>11108.67</b>	<b>11108.67</b>	<b>11108.67</b>	<b>11108.67</b>

நோடு: கிளிஸ் விளக்கமென்றாலும் மதுப்பாலங்கள்

அதாவது 1960 கல்வி தொகை மீது கூடுதலில் மட்டுமல்ல போக்குவரத்துப் பாக்கங்கள் காலப்படுவின்றை மாற்றி 1987, 2014 கல்வி ஆய்வுப்படிவதினில் கூடுதலில் கூடுதலும் போக்குவரத்து விருத்தி உற்பட்டுள்ளதுதான் வட்மிக்குப் பகுதிகளில் புதிதான் கூடுதலில் பாக்கங்கள் காலப்படுவின்றை அடுத்து அமைக்கப்பட்டு

நிலாணம் அத்துடன் 2018 காலப்பகுதியில் இப்போக்குவரத்துப் பாக்கங்கள் காலப்பகுதிகளை வட்மிக்குவரத்துப் பகுதிகளை காலப்பகுதிகளை காலக் குடிவதாக உள்ளது. ஆகவே தாங்கு காலப்பகுதியிலும் போக்குவரத்து வட்மிக்குவரத்து நிலப்பகுதிகளை, நிலப்பகுதிகளை என வகுக்கின் இடம்பெற்ற பாக்கங்கள் ஆய்வுப்பகுதியில் நிலப்பகுதியான் நிலப்பகுதியான் நிலப்பகுதியான்

ஏற்பட்டுள்ள மாற்றம்களை வெளிப்படுத் துவின்றது.

இலவப்பயிர்ப்பட்டு வளர்வதின் அளவை எங்குமாற்றும்

**வெகுத்துப்பட்ட இடம்கூர் மாற்றம்கூடுதல் செயல்களை நிலப் பயிர்ப்பட்டு வளர்கள் ஒன்றொன்றிலும் ஏற்படுமின்ற பழப்ப மாற்றம்களைத் தாங்கியானால் அதிகது கொண்டுவருதலும் குடு நிலப் பயிர் பாரி என்க நிலப்பயிர்ப்பாடாக எவ்வளவாக மாற்றமூட்டுத்துறைது என்பதுவையும் அறிந்துகொள்ள நிலப்பயிர்ப்பட்டு மாற்றப்படுப்பாய்வானது அவரியையின் ரது இப்படிப்பாய்வானது நிலப்பயிர்ப்பா**

ட்டு வளர்வதின் அளவை எங்குமாற்றும், மாற்றமுட்டுவதை, நிலப்பயிர்ப்பட்டு மாற்ற இயக்க அனைவரும் ஆய்வுபூர்வமான நோய் பயிர்ப்படுத்தி வெற்கொண்டுவிட்டு விடுதல்.

ஆய்வுப்பதுதி எங்குத் தூக்கவேறு நிலப்பயிர்ப்பட்டு வளர்வதின் பார்ப்பு நிலப்பகுதிகளை ஏற்பட்ட மாற்றம் பெற்றிருப்பது இயக்கிற கால்வாய்விலைகளை கோரக் கூட்டது இதன்காலம் இயக்கிற கால்வாய்வத்திலிருந்து நிலப்பயிர்ப்பட்டு வளர்கள் ஒங்களான்றிலும் ஏற்பட்ட இயங்கு அதிகரிப்பு என்பது அடிவையை 2 இலும் உரு-4 இலும் காட்டப் பட்டுள்ளது.

#### ஏட்களைக் கிடைப்பதின்பட்டு மாற்றப்போக்கு

Land Use Types	Area of addition or decrease			
	1960-1987 (ha)	1987-2014 (ha)	2014-2018 (ha)	1960-2018 (ha)
Agriculture	110.46	47.23	-37.21	120.48
Barren land	-64.80	261.33	20.18	216.71
Coconut	-2.43	-8.76	0.81	-10.38
Forest	-745.91	-216.06	-0.92	-962.89
Homestead	151.62	-73.57	36.14	114.18
Scrub	817.03	-428.43	5.85	394.45
Waterbody	-450.83	-46.44	12.66	-484.61


நோய்: எங்கு விணக்கங்களில்தானும் வழிப்பாய்வும்

இதைப் படித்து எங்கு 1980 ஆண்டிலிருந்து 27 கால்வாய்வின் பின்னால் (1987) ஒடுக்கியிலுப் பிடிக்கப்பட்டுள்ள 151.62ha அதிகரிப்பினாலைக் காட்டுத்திருப்பதுடன் விவசாய நிலங்கள் 110.46ha அதிகரித்துள்ளது. அதே ஒரே முறைக்குத்தான் இடையிடையில்கொட்டு நிலங்கள் 745.91ha அதிகரிப்பிடுவதுடன் 817.03ha புதுத்துவதாகவும் மாற்றுகின்றன.

அடுத்துவருமின்ற 27 கால்வாய்வாய்வில் (1987-2014) காட்டு

திலங்கள் அற்றும் புதுத்துவதுடனிருப்ப என்பதற்கில் முறையே 216.06ha, 428.43ha, 473.57ha என்ற அளவிலிருந்து கால்வாய்விலிருந்து விடுவதுடன் விணக்களில் விக்கிரியை அளவில்லையே 47.23ha அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றாக நிலச் சிலங்கள் 261.33ha எழும் விணக்கான அதிகரிப்பினால் காட்டுத் திருக்கிறது. இத்தகைய விணக்கங்களுக்கு அதிகானப்படுத்திகளில் ஆய்வுப்படுத்தியில் இடம்பெற ஏது நிலங்களைக் கொண்டு கூடுதல்திடுவதைக் குறிப்பிட்டதுக்கூடுது.

வ.க - 4 தினாணமானத்துடே மற்றும் சூனாக (1960-2018)



2014 ஆம் ஆண்டிலே நீண்ட இப்பகுதி கிழமீதம் மிகுங்கொடுத்து அமில்குத்தி யு-ஈடுகளைச் சொல்க் கழகங்களை நினைவு அனுநர்த்தியின் அடித்துவழும் நான் ஆய்வுகளில் குடும்பத்திற்குள்ள 26.12ha ஒத்துவசைகளை 0.82ha அமில்குத்தியை வெட்டி தீர்த்திருது. கட்டு பிரதிவெப்பத்திற்கு 0.92ha என்றை நிறை 37.21ha விழுக்கானத்திற்குமில்லை மினை கூட இப்பகுதியில் ஏற்பட்டுவரும் கட்டு மனத் அமில்குத்திகளை கணிப்பாட்டுக்கு நிற்கிறது. கட்டு செஷ்டுமாலை 1960 கல்வி குக்கு 2018 என்றால் செஷ்டும் செஷ்டு கட்டுப்பிலாவதை வெகுமால(982.85ha) குடும்பத்திற்குமில்லை. இனையை நிறை சொன்னதற்கில் காலத்துக்கு கணம் விழுக்கி அதிகரிப்பி வாணிய மற்றுமிழ் ஏற்பட்டுள்ளது.

தினம் பயச்சபாட்டு வகைகளுக்கிடையிலோ மூன்று மற்று அட்டவணைப்பதற்கு பாதிக்கின்றது.

போத்துறவுத்தங்களை மூலம் படித்திவிடும் தினம் பயச்சபாட்டு வகைகளுக்குக்கிடையிலோ குடும்பத்திற்கு விழுக்கியினை அடையாளம் கிடையாது அதிகாக கட்டுவதை இருக்கிற மாற்றத் துணையைப் படித்திவிடும் கணக்கை நிறைகளை நிறை நிறைக்கிறது. அதனால் தினம் பயச்சபாட்டு மற்றும் செஷ்டுமாலை வெறுமொன்று குடும்பத்திற்கு நிறைகளை நிறைக்கிறது.

உணவான்கள் மற்றுமிழ்ருது என்பதை அறிய இந்த மற்று அட்டவணைப்பதற்கு பாதிக்கிற செய்திகள் தினம் அட்டவணையில் 1960-1967, 1967-2014, 2014-2018, 1960-2018 ஆமில இன்டிஹீ அனையாக்குத்துவமைகளை மினை கூட பிரதிவெப்பதற்கு செல்ல விரைவில்லை. அட்டவணை 3 இல் 1960-2018 அனையாக்குத்துவமைகளை மினையாக்கப்பட்டு மற்று அனை கூட்டுப்பட்டுள்ளது மற்று அட்டவணையில் நிறை அட்டவணையில் 2018 ஆம் ஆண்டுக்கு குறிய மினையாக்கப்பட்டு வருக்கூடிய பாதிப்பும் நிறை அட்டவணையில் 1960 கல்வி மினையாக்கப்பட்டு வருக்கூடியும் புது கட்டுப்பாற்றுவதைச் சூழ்வதில் தீவிரமானங்கள் இருக்கிற அனையாக்குத்துவமை தினம் மற்றுமிழ்ருது வகை மினையாக்கப்பட்டு வருக்கூடியும் கூடும் சுமாராண்டில் இருக்கிற பின்துவரியில் நிறை நிறைகளை நிறைக்கிற மினை கூட்டுப்பட்டு நிறை பிரதிவெப்பதற்கு முதலில் குறித்த நிறைப் பயச்சபாக்கிட்டு வேடு மினையாக்க மினை மற்றுமிழ்ருது அனையாக்கம், குத்துக் கட்டுப்பட்டுள்ள பெறுமொன்றுக்கு முதலில்லை வேடு நிறைப் பயச்சபாக்கிட்டு வேடு மினை குறித்த நிறை நிறைப்பதற்கு மற்றுமிழ்ருது அனையாக்கம் குறித்திருது. அதனால்பினால்

மிக 1960 மலை 1647.52ha ஆக அமைப்பட்ட காட்டுதல் 2018 இல் 694.62ha ஆக விரிசுவட்டுவதற்கிணங்கு. அத்துடன் இக்காலப்பகுதியில் 626.82ha காட்டுதலை என்கிற மற்றுமிகுநூலும் உண்டாக விளைவு அடைகிறது இதை இன்னுள்ளில் காட்டுதலைகளில் 52.03ha விவரமாய்வுமாகவும் 355.84ha திரு

நிலமாகவும் மற்றுமொத்தத்தினால் 94.97ha குடும்பத்திலைகளாகவும் மற்றுமொத்த மாறுதல் 5.69ha நிலமிலை, 59.54ha குடும்பத்திலை, 0.59ha பகுதியிலைகளை காட்டுதலைகளாக மற்றுமொத்த குடும்பத்திலைகளாக விவரிக்கிறது. இதேவேளை நிலமாக இல்லாமல் காட்டுதலைகளில் 52.03ha விவரமாய்வுமாகவும் அட்டவணைக்கட்டில் அறிவுக்கூட்டுதலை உண்டால்.

### அட்டவணை -3 நிலப்பகுதியில் காலங்குறிச்சில் விவரம் மற்றும் குடும்பத்திலை

Land Use Type	Land Use 2018 (ha)								Grand Total
	Agriculture	Bareland	Coastal	Forest	Humanized	Scrub	Waterbody	Woodland	
Land Use Category	881.84	37.44	0.00	0.00	11.96	51.80	4.86	10.02	918.02
	15.30	49.00	2.33	0.00	15.07	12.24	115.31	15.39	982.13
	0.00	0.00	0.00	0.00	12.38	0.01	0.12	0.00	12.51
	52.00	353.84	0.00	618.62	54.97	308.87	128.79	46.91	1647.55
	0.23	0.00	0.00	0.00	26.25	0.00	0.00	2.35	30.43
	103.02	142.87	0.00	0.00	14.78	468.29	35.90	313.18	1099.87
	0.00	149.00	0.00	29.34	0.72	382.38	4867.21	362.00	5961.85
	34.66	44.00	0.00	0.00	0.00	18.08	181.03	396.22	586.13
Grand Total	1038.58	1088.14	1.33	691.41	260.21	1446.21	5071.24	1018.19	31188.47

நிலம்: விவர விவரமாகவிருத்தும் படிம்பால்கள்

தனித்த நிலப்பகுதியில் காலங்குறிச்சி படிம்பால் மற்றும் காட்டுதல் அடிக்கடி விவரிக்கிறது

எடுத்துக் கொண்ட இன்னு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு தனித்த நிலப்பகுதியில் ஒன்று மீற இயக்க அனுமதியைப் பெற்று விடும் பிரகாரம் 1960 முதல் 1987 வரையிலை காலப்பகுதியில் நிலமிலை, அடி, நில நிலை விவரம் முறையே 0.24, 0.71, 1.65, 0.28 விதம் காட்டுத் திருச்சியிலைகள் காட்டுதலை விவரம்,

ஆடுகிழுப்பு, புதுத்தும் என்பதற்கில் காட்டுத் திருச்சியில் விதம் முறையே 0.4, 6.33, 2.88 எழுமொன்றி அலிச்சிக்குமின்று, இவ்வாறு அடுத்து வரும் கால இல்லாமல் காலப்பகுதியில் நிலப்பகுதியில் விடுதலைகளை ஒவ்வொன்றின்றும் காட்டுதலை இயக்க அனுமதி ஏற்ற விவரமைத்து கொண்டு விடுதலை அட்டவணை 4 (இ) ம் கட்டில் அறிவுக்கூட்டுதலை உண்டால், 0 மடு மூடுதலைக்குமாக காட்டுத் 58 வகுக்காக்கின்று ஒவ்வொரு நிலப்பகுதி விடுதலைகளை அறிவுக்கூட்டுப்பட்டுள்ளது.

## பாட்டானால் குறிப்பிடும் நிலங்களின் மாதிரிகள் (மூல நிலங்கள் மற்றும் விரிவுகள்)

Land Use Types	Dynamic Degree (%)			
	1960-1987	1987-2014	2014-2018	1960-2018
Agriculture	0.4	0.16	-0.79	0.2
Bareland	-0.24	1.06	0.43	0.38
Cocoon	-0.71	-3.16	13.33	-1.41
Forest	-1.68	-0.89	-0.03	-1.01
Homestead	6.35	-1.14	5.43	2.13
Savu	2.86	-0.83	0.1	0.64
Waterbody	-0.28	-0.03	0.06	-0.14
Wetland	1.72	2.95	-0.89	2.65


முடிவு: இப்பு எண்களையிருந்தும் வரும்பாடும்

மொத்த நிலப்பார்வதங்கள் வழுப்பாகவாகிறதோம்

நிலப்பார்வது 2 இல் அடிப்படையில் ஆயுற்பட்டுள்ளதையொடு மொத்த நிலப்பார்வதாக வகுப்பத்திற் கூடிய சம்பந்தமாக கணிதமிடப்பட்டு வருகிற இல் கணிதப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 1960 இலிருந்து 1987 வரையான காலப் பகுதியில் கணித்துக்கூற பற்றாவிகள் சரணாலயப் பகுதியில் மொத்த நிலப்பார்வத் தொகை மாட்டுத் துறையிலிருந்து 0.50% மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்

தொடர்ந்து 1987-2014 வரையான காலப்பகுதியில் காலப்பாக 0.51% மீண்டும் வகுப்பத்து அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் அடுத்துவரும் காலங்கு ஆயுற்பட்டுள்ளதையொடு கணிதமிடப்பட்டு வருகிற இல் கணிதப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 1960 இலிருந்து 2014 முதல் 2018 வரையான காலத்தில் குறிதம் திரும்புவதற்கு அமிலிருத்தி உடனடிக்கொண்டிருக்கிற முறைப்பு ஒப்புதல் காரணமாக மொத்த நிலப்பார்வதாக வகுப்பத்திற்கு மீண்டும் அதிகரிப்பு கணிதமிடப்பட்டுள்ளது.

### கடு-6 வகுப்பாக நிலப்பார்வது மாற்ற அளவு விதம்



## முதிர்ச்சை

கனமாக்கும் பறவைகள் கருவை எவ்வப்படுத்தினால் நான்கு காலப்பகுதிகளுமில் நியப்பாக்கப்பட்டு படிக்கிற தயாரிக்கப்பட்டு பிரதான நியப்பாக்கப்பட்டு விடக்கின் இட முறை காலாக்கிள் ஏற்பட்ட மற்றும் காலாக்கிள் ஏற்பட்ட மற்றும்கள் பதிப்பாக்கப்பட்டுள்ளன. இப்பகுப்பாக்கனது நியப்பாக்கப்பட்டுப் படிக்கின் ஒப்பிடுதல், பிரிவிலிப்பு முறைகள் எற்ற காலாக்கிள்கள். இடம் எால் தரவுகளையும் அடிக்கணக்கை தரவு கணக்கும் இனக்காலம், ஒவ்வொரு நியப்பாக்கப்பட்டு விடக்கிறோம் ஏற்பட்ட இடங்கள் ஆனால் மற்றும்களைக்கப்பட்டுள்ள நியப்பு மூற்கொள்கின்பட்டுள்ள இடங்கள் 1960 காலத்திலும்கூட நியப்பாக்கப்படுத்தி யிருக்கின்போதிலே மிக மிக்காக்கும் நியப்பாக்கனது காலம் போக்குவரத்து விழுத்தியறித தன்மையும் கணக்கிட்டது. உயிர்ப்பனை காலமையுடைய கட்டுத்தீவாம், நாறியம், புதுத்தியம் என்பனை அதிகமாகிறும் காலப்பட்டுள்ள 27 வருடங்களின் பின்னர் (1987) காலாக்கிள்களின்பட்டு மிக்க குடும்பங்கள் போக்குவரத்து விழுத்திகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின்னர் நான் காலப்பகுதியில் விடப்பகுதியில் இடம்பெற்ற ஏதொட்டுவட்டக்கொக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் விடையைக் கிடைத்தும் அடிமீதும்கள் குறைவன்கீழ்த்து

கட்டு நியப்பும் குறைவன்கீழ்த்து 2014 முதல் போட்டுவிட விடுமிய அனைத்துமில்லை விடையைக் கீழ்க்கண்ட மிக்குடும்போக்குவரத்துப்பட்டுள்ளது. கட்டுப்பகுதிகளை விடுத்து கட்டு கட்டு வீச போக்குவரத்து பாதகங்கும் அனைத்தும்பட்டுள்ளன.

இத்தனைய நியப்பாக்கப்பட்டு மாற்ற நியையையாக்குகின் சாலையைப் படுத்த உயிர்ப்பனைகளை குறைக்குப் போகும் அதையுத்தனை ஏற்படுத்துவதாக அனைத்தும் ஆஸ்வை மிக அழுமியும் வர முன்வது போகுவாதாக நியில் நியை பயக்கும் இடமாகாக் கிடையும் காலாக்கு குள் பாதகங்கள் காலாக்கப்பகுதிகளையும் உயிர்ப்பனைகளையும் தன்மையினால் போக வேண்டுவது குறைவானதாக்கள் அனைத்து நியையை கட்டுவதற்கும் அத்தனையின் இயற்கை பாதுகாப்பு பிரசேரம் கூறிக்கூறும் அப்பிருத்திகள் குறைக்கும் உயிர்களைக்குறைக்கும் பாதிப்பினை ஏற்படுத்த நாா வகையின் அனையைவிடும் காலப்பட்டு வருவதற்குத்துவத்தாக இத் தூய்வு போக்கொள்கின்பட்டுள்ளது. இயற்கை பாதுகாப்பு பிரசேரமையின் விடையைக்குப் பின்னர்போகும் வகையின் இத் தூய்வு அனைத்தும் என்பதில் என்னிட தூய்வு பிடிக்கொம்.

## References

- Butt, A., Shabbir, R., Ahmad, S. S., & Aziz, N. (2015). Land use change mapping and analysis using Remote Sensing and GIS: A case study of Simly watershed, Islamabad, Pakistan. *The Egyptian Journal of Remote Sensing and Space Science*, 18(2), 251-259.
- Campbell, J. B., & Wynne, R. H. (2011). Introduction to remote sensing. Guilford Press.
- Chen, Y. & Yang, P. (2001). International land use land cover change research progress. *Economic Geography*, 21(1), 95-100.
- Ervin, J. (2003). Protected area assessments in perspective. *AIBS Bulletin*, 53(9), 819-822.
- Guobin, H., & Lesheng, L. (2010, August). Extracting change information of land use based on Landsat TM image and GIS. In Computer Science and Education (ICCSE), 2010 5th International Conference on (pp. 1066-1068). IEEE.
- IUCN--The World Conservation Union. (2005). Benefits Beyond Boundaries: Proceedings of the Vth IUCN World Parks Congress: Durban, South Africa 8-17 September 2003. iucn.
- Jensen, J. R. (1996). Thematic information extraction: Image classification. *Introductory Digital Image Processing: A Remote Sensing Perspective*, 197-256.
- Ji-yuan, L. I. U., Zeng-xiang, Z. H. A. N. G., Da-fang, Z. H. U. A. N. G., Yi-mou, W. A.N. G., Wan-cun, Z. H. O. U., Shu-wen, Z. H. A. N. G., ... & Shi-xin, W. U. (2003). A study on the spatial-temporal dynamic changes of land-use and driving forces analyses of China in the 1990s. *地理研究*, 22(1), 1-12.
- Lambin, E. F., & Ehrlich, D. (1997). Land-cover changes in sub-Saharan Africa (1982-1991): Application of a change index based on remotely sensed surface temperature and vegetation indices at a continental scale. *Remote sensing of Environment*, 64, 213-227.
- Lu, D., Mausel, P., Brondizio, E., & Moran, E. (2004). Change detection techniques. *International journal of remote sensing*, 25(12), 2365-2401.

- Michalak, W. Z. (1993). GIS in land use change analysis: integration of remotely sensed data into GIS. *Applied Geography*, 13(1), 28-44.
- Rundquist, D. C., Narumalani, S., & Narayanan, R. M. (2001). A review of wetlands remote sensing and defining new considerations.
- Shi, W., Wu, G., He, L., Chen, G., Jiang, C., & Wang, Y. (2011, June). An RS and GIS analysis on land-use/cover change in East River Valley, China. In *Geoinformatics, 2011 19th International Conference on* (pp. 1-5). IEEE.
- Yang, X., & Lo, C. P. (2002). Using a time series of satellite imagery to detect land use and land cover changes in the Atlanta, Georgia metropolitan area. *International Journal of Remote Sensing*, 23(9), 1775-1798.
- Zhang, K., Yu, Z., Li, X., Zhou, W., & Zhang, D. (2007). Land use change and land degradation in China from 1991 to 2001. *Land Degradation & Development*, 18(2), 209-219.